

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

Written by - In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -
Monday, 30 April 2018 22:35 - Last Updated Monday, 30 April 2018 22:56

In trees, on grass, in herds, in caves,
In the dreadful hours of darkness,
Panicked by the lightning storm, under the torrential shower,
Coiled up in the times of bewilderment,
Continued the ancient journey

In the gyres of Nature's Effect,
Lies the life captivated.
Are the gyres blissful dawns?
Are they the fascinating Arcadia?

In the heart that builds castles in the air
With the pride of wisdom.....
Ahhhh..... That peace of mind! That sweetness.
Where are they? Where are they?
Where to find? Alas! Where did they get lost completely?
In the smoke of the flickers, in the Fuming wars of the Classes that is
Causing the choking of breath,
The atmosphere is floundered by
The dance of bombs.

Dearest friends, who flew fearlessly!
My beloved comrades, who swam with cheerful grin!
The tree offspring who slumbered
Calmly by the breeze!
Beloved friends who are distraught by the Sixth sense!
Growing in the path of development.....?

Despair! Loss of peace! Haughtiness
War! War! War! War means

Ahhh.....

What mistake is spurred by progress!
What mistake is spurred by progress!
What mistake is spurred by progress!
What mistake? What mistake?
What mistake?

Ahh..... that ...

Peace! Peace! Peace!
Love! Love! Love!

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

Written by - In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -
Monday, 30 April 2018 22:35 - Last Updated Monday, 30 April 2018 22:56

கிடக்கும் இட வளிகள்.

வாயுப் படகைளின் வடிகட்டலில்
வடியுமூஷணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும் புல் வளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீ லப்படுதாவின் கீழ்
குளிரந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினவைகள்.

தலகைவிழ்ந்து அரவணகைக்கும் விருட்டைக் கன்னியர்தம்
மனெதழுவல் ஸ்பரிசுக் கனவுகள்.

செயற்கையின் தாக்கங்கள் படர்ந்திட்ட
இயற்கையின் தகைக்கங்கள்.

மரங்களில் புல் வளிகளில் மந்தகைளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடும் கடிக் குமிருண்ட இராவினில்
நடும் கிமின்னிடமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள் சூருண்டு
புரியாத பொழுதுகளில் பதுங்கிக் குடங்கித்
தொடர்ந்திட்ட ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன் அதிகாலபைப் பொழுதுகளா?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா?

ஞானத்தினிறுமாப்பில் ஆகாசக் கோட்டை கட்டும்
நடுஞ்சினிலோ....

ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே? எங்கே? அவயலெல்லாம்
எங்கே? ஐயோ..அவயலெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ?
பொறிக்க்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந் திட்ட வர்க்கப் போர்களால்
நிலகைலயையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆரூயிர் நண்பர்களே!
நகை தவள நீ ந்திச் சுகித்த என்னருமதைத் தோழர்களே!
தென்றலண்பைபில் துங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆற்றிவால் நிலகைலந் து

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

Written by - In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -
Monday, 30 April 2018 22:35 - Last Updated Monday, 30 April 2018 22:56

நிற்கும் பிரிய சிந்கேதரர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமதையினம்! ஆங்காரம்!
போர்! போர்! போர்! போரென்றால்..போர்! போர்! போர்!
ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த
அமதையினம்! அமதையினம்!
அன்பு! அன்பு! அன்பு! இனிமை! இனிமை! இனிமை!

ஓ! அதிமானுடரே!

நீ விரி எங்கு போயொளிந்தீ ரரோ?
நீ விரி எங்கு போயொளிந்தீ ரரோ?
நீ விரி எங்கு போயொளிந்தீ ரரோ?

giri2704@rogers.com